



男孩的第一本冒险故事

Jules Gabriel Verne

# 格兰特船长的儿女

姚忻仪 编写

武汉出版社

男孩的第一本冒险故事

Jules Gabriel Verne

# 格兰特船长的儿女

姚忻仪 编写

## 图书在版编目(CIP)数据

格兰特船长的儿女 / 姚忻仪编写 . --武汉: 武汉出版社, 2016.6

(男孩的第一本冒险故事)

ISBN 978-7-5582-0514-9

I .①格… II .①姚… III .①儿童文学 - 图画故事 - 中国 - 当代

IV .①I287.8

中国版本图书馆 CIP 数据核字(2016)第 153234 号



整体制作:  金智星文化

责任编辑: 王俊

封面设计: 姚忻仪

出 版: 武汉出版社

社 址: 武汉市江汉区新华路490号 邮编: 430015

电 话: (027)85606403 85600625

<http://www.whcbs.com> E-mail:zbs@whcbs.com

印 刷: 武汉金苹果印业有限责任公司 经 销: 新华书店

开 本: 889mm × 1194mm 1/24

印 张: 2.5

版 次: 2016年9月第1版 2016年9月第1次印刷

定 价: 16.80元

---

版权所有 · 翻印必究

如有质量问题, 由承印厂负责调换

zhèng zài běi hǎi xiá háng xíng de dèng kěn hào shàng chuán zhǔ ài dé huá gé lǐ nà fán jué  
正在北海峡航行的“邓肯号”上，船主爱德华·格里那凡爵士

shì zhàn zài jiǎ bǎn shàng xīn shǎng zhe hǎi shàng luò rì yú huī de měi jǐng kuài kàn hǎo dà de yì  
站在甲板上欣赏着海上落日余晖的美景。“快看，好大的一

tiáo shā yú yì míng shuǐ shǒu tū rán dà shēng hān le qǐ lái dà jiā lì kè yōng le shàng qù  
条鲨鱼！”一名水手突然大声喊了起来。大家立刻拥了上去，

qī shǒu bā jiǎo de zhuā zhù shā yú dǎ kāi le tā de dù pí lǐ miàn huì yǒu cāng bǎo tú ma  
七手八脚地抓住鲨鱼，打开了它的肚皮。“里面会有藏宝图吗？”

dà fù tāng móu kāi qǐ wán xiào lái ò bù hǎo xiàng yǒu yí gè píng zi  
大副汤姆开起玩笑来，“哦，不，好像有一个瓶子。”





jué shì bǎ piāo liú píng ná dào dà tīng de zhuō zi shàng dǎ liang qǐ lái yīn wèi tā shì bèi 爵士把漂流瓶拿到大厅的桌子上,打量起来:“因为它是被

nì liú de shā yú dài lái de yīn cǐ méi fǎ tuī suàn chū tā de piāo liú lù xiàn 逆流的鲨鱼带来的,因此没法推算出它的漂流路线。”

jué shì hé tā de qī zi hǎi lún fū rén qiāo diào píng jǐng xiǎo xīn de cóng lǐ miàn qǔ chū le 爵士和他的妻子海伦夫人敲掉瓶颈,小心地从里面取出了

jǐ zhāng zhǐ sì hū shì yòng bù tóng de wén zì liú xià de xiān suǒ zhī kě xī zhǐ shàng de zì yǐ 几张纸,似乎是用不同的文字留下的线索,只可惜纸上的字已

jīng mó hu bù qīng zǐ xì biàn rèn hòu tā men tuī duàn chū zhè yàng yì tiáo xìn xī bù liè 经模糊不清。仔细辨认后,他们推断出这样一条信息:“‘不列

diān ni yà hào zài nán wéi dù chén mò le chuán kào àn hòu jué shì jiāng zhè tiáo xìn xī fā 颠尼业号’在南纬37度沉没了。”船靠岸后,爵士将这条信息发

gěi le tài wú shì bào bú liè diān ni yà hào dào dǐ fā shēng le shén me tā xiān zài 给了《泰晤士报》。“不列颠尼业号”到底发生了什么?它现在

zài nǎ lǐ 在哪里?





不久，一对姐弟找到了爵士家，海伦夫人接待了他们。原

来他们就是“不列颠尼亚号”船长格兰特先生的孩子，姐姐叫

玛丽，弟弟叫小罗伯尔。姐弟俩向海伦夫人打探父亲的消息，

那种想要援救父亲的迫切心情打动了海伦夫人。在海伦夫人

的支持下，爵士决定亲自去搜救格兰特船长。

很快，一切准备妥当后，“邓

kěn hào shǐ chū le běi  
肯号”驶出了北

hǎi xiá suí xíng de yǒu  
海峡。随行的有

jué shì fū fù mén gé  
爵士夫妇、门格

ér chuánzhāng gé  
尔船长、格

lán tè jiě dì  
兰特姐弟、

mài kè nà bù sī  
麦克那布斯

shào xiào  
少校……





船行驶了几天后，大家才发现有一位名叫巴加内尔的法国

地理学者因为粗心上错了船。上船后，晕船的他就一直在房

间睡觉。现在船已经开出了老远，他只得跟着大家一起行动。

这一天，船在智利中部塔尔卡瓦诺港停靠。巴加内尔建议

大家兵分两路，一路随“邓肯号”继续向东到达大西洋，一路租

用骡队走陆路，穿过阿罗加尼亞，经过盐湖，瓜米尼河等地，最

后两支队伍在大西洋岸边的马达那斯角汇合，这样更方便进行

搜救行动。





由男士们组成的内陆队开始在山中穿行。这天，  
小罗伯尔意外受了伤，幸好一位山里的土著及时救了他。  
“太感谢你了！”巴加内尔走上前去，握紧了土著的手。  
土著带着他们来到城镇，在那里，他们购买了所需  
的粮食和马匹。爵士打听到一个消息：有欧洲俘虏被关  
在这一带的一位酋长家里。格兰特船长会不会就在这  
里呢？队员们怀着一种新的兴奋心情又起程向东。





zhè tiān wū yún nóng chóu kōng qì cháo shī duì wu lái dào píngyuán yí chù dī wā dì dài  
这天，乌云浓稠，空气潮湿，队伍来到平原一处低洼地带。  
hū rán mǎ er xiǎn de jí dù bù ēn hǎo xiàng zài hài pà shén me guǒ rán yì zhǒng yǐn yǐn  
忽然，马儿显得极度不安，好像在害怕什么。果然，一种隐隐  
de péng pài shēng hé zhǎng cháo shēng yì qǐ cóng bù yuǎn chù chuán lái hóng shuǐ jué shì hái méi  
的澎湃声和涨潮声一起从不远处传来。“洪水！”爵士还没  
shuō wán yí gè làng tou yǐ jīng pū lái zhòng rén gǎn jǐn pá shàng shēn biān yì kè jù dà de shù  
说完，一个浪头已经扑来，众人赶紧爬上身边一棵巨大的树，  
zhè cài xìng miǎn yú nàn  
这才幸免于难。

sì zhōu biān chéng yí piàn wāng yáng zhòng rén zhǐ hǎo xiàng niǎo er yí yāng shēng huó zài shù  
四周变成一片汪洋，众人只好像鸟儿一样生活在树  
shàng zhè tiān xián liáo zhōng bā jiā nèi ēr tuī duàn chū tā men zhǎo cuò le fāng xiàng gé lán tè  
上。这天闲聊中，巴加内尔推断出他们找错了方向，格兰特  
yīng gāi zài ào dà lì yà tū rán dǎ qǐ le zhà léi kōng zhōng jìng shì huǒ guāng dà shù yě  
应该在澳大利亚。突然，打起了炸雷，空中净是火光，大树也  
qǐ huǒ le yì míng duì yuán tiào rù shuǐ zhōng dàn shì tā mǎ shàng fā xiàn qíng kuàng bù miào yīn  
起火了！一名队员跳入水中，但是他马上发现情况不妙，因  
wèi shuǐ lǐ yǒu è yú  
为水里有鳄鱼！





wēi jí shí kè guā lái yì gǔ jù fēng dà shù bèi lián gēn bá qǐ dǎo zài shuǐ lǐ è  
危急时刻，刮来一股飓风，大树被连根拔起，倒在水里。鳄  
yú jiàn zhuàng gǎn jǐn táo diào le zàn shí ān quán de zhòng rén suí zhe dà shù yí lù piāo dào le àn  
鱼见状，赶紧逃掉了。暂时安全的众人随着大树一路漂到了岸  
biān jiē zhe nèi lù duì zǒu guò fán mǎo de sēn lín hé chéng piàn de guǎn mù cóng dì èr tiān  
边。接着，内陆队走过繁茂的森林和成片的灌木丛。第二天，  
tā men wàng jiàn yì tiáo pào mò fēi jiàn de bái xiàn nà shì dà yáng  
他们望见一条泡沫飞溅的白线，那是大洋！  
tiān yǐ jīng hēi le jué shì què tòu guò hēi àn kàn dào le yí gè yǐn yǐn yuē yuē de liàng  
天已经黑了，爵士却透过黑暗，看到了一个隐隐约约的亮  
guāng nà shì dèng kěn hào dà jiā xīng fèn de  
光。“那是‘邓肯号’！”大家兴奋地  
hān dào yǒu rén xiàng tiān kōng shè chū xìn hào  
喊道。有人向天空射出信号  
dàn dèng kěn hào xiàng tā men  
弹，“邓肯号”向他们  
shǐ guò lái zhòng rén fēi kuài de  
驶过来。众人飞快地  
dēng shàng jiā bǎn dà jiā dōu chén  
登上甲板，大家都沉  
jìn zài chóng féng de xǐ yuè zhōng  
浸在重逢的喜悦中。



yán zhe nán wéi dù héng chuān nán měi zhōu de sōu xún jiù zhè yàng jié shù le  
沿着南纬37度横穿南美洲的搜寻就这样结束了，

jué shì yì xíng méi yǒu zhǎo dào gé lán tè chuán zhǎng chī wán wǔ fàn hòu dà jiā dōu  
爵士一行没有找到格兰特船长。吃完午饭后，大家都

pǎo dào hǎi lún fū rén de xiǎo kè tīng li wéi zhe zhuō zi shàng de dì tú tǎo lùn  
跑到海伦夫人的小客厅里，围着桌子上的地图讨论：

dào dǐ yīng gāi qù nǎ er zhǎo gé lán tè chuán zhǎng ne zhè ge wèn tí ràng dà jiā  
到底应该去哪儿找格兰特船长呢？这个问题让大家

xiān rù chén sī  
陷入沉思。

